

1. FRYMUSHROOM SATAY தீனா Jaya TV 8.2.23

Mushroom துண்டுகளாக்கியது (1/2 inch pieces)	- 200 gm
Butter	- 2 TBSP
பூண்டு சிறு துண்டுகளாக்கியது	- 2 TBSP
Chilli flakes	- காரத்திற்க்கேப்ப
உப்பு / Salt	- ருசிக்கேற்ப
Parsley	- தேவையான அளவு

**செய்முறை:**

ஒரு பாத்திரத்தில் Butter விட்டு சூடாகியதும் பூண்டை வதக்கி நிறம் மாறியதும் காளாளை சேர்த்து கிண்டவும். காளாளை ஆக சிறிய துண்டுகளாக வெட்ட வேண்டிய அவசியம் இல்லை. வதங்கியதும் உப்பு சேர்த்து கிளறவும். அதன்பின் Chilli flakes சேர்த்து கிளறவும். இறக்கி Parsley துண்டுகளை சேர்க்கவும்.